மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 580, திரு. பி.வி. இராஜேந்திரன், இருக்கையில் இல்லை.

வினா எண் 655, திரு. சி. தாமோதரன், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்.

655—

தென்பெண்ணையாற்றின் வலதுகரை உடைபட்டதை சரிசெய்தல்

*9697—திரு. சி. தாமோதரன்

மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) நெல்லிக்குப்பம் தொகுதியில் கண்டரக்கோட்டை முதல் மேல்குமாரமங்கலம் கிராமம் வரை உள்ள தென்பெண்ணை யாற்றின் வலதுகரை உடைபட்டதை அரசு அறியுமா ?

(ஆ) ஆம் எனில், அதை நிவர்த்தி செய்ய அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) ஆம்.

(ஆ) உடைப்பை சரி செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

திரு. சி. தாமோதரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தென்பெண்ணையாற்றின் வலது கரை தாழ்வாக இருப்பதாலும், புலவனூர் கிராமம் வரை 300 மீட்டர் நீளத்திற்கு பலமான உடைப்பு ஏற்பட்டிருப்பதாலும் இந்தப் பகுதிவாழ் மக்களின் விளை நிலங்கள் மணல் மேடாகியும், பயிர்ச்சேதம் ஏற்பட்டும், வீடுகளை இழந்தும் உள்ளனர். இப்பகுதியில் உள்ள மேல் குமாரமங்கலம் என்பது நான் வசிக்கின்ற சொந்த கிராம மாகும். எதிர்காலத்தில் இவ்வாறு சேதம் ஏற்படாமல் இருக்க இந்த குறிப்பிட்ட 4 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவியின் அரசு இவ்வாண்டே நடவடிக்கை எடுக்க முன்வருமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். கண்ணப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள், இந்தக் கேள்வி சம்பந்தமான பதிலை நேற்றைக்குக் கூட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் விவரமாக அறிக்கையாக வைக்கப்பட்டு மாண்புமிகு உறுப்பினர் அவர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த மன்றத்திலே பதில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் கூறியிருக்கின்ற பிரச்சினை யில் எந்த அளவிற்குச் சீர் செய்வதற்கான நடவடிக்கையை எடுத்

1992 ஏப்ரல் 28]

திருக்கிறோம் என்பதை நேற்றே விவரமாகச் சொல்லியிருக்கிறேன். வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது நிரந்தரமாக எதிர்காலத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். அதற்கேற்ப இந்தப் பகுதியினுடைய குறைகள் களையப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண். 656, திரு. வே. தம்புசாமி, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர்.

656—

பழுதடைந்த குடிநீர் குழாய் சீர்செய்தல்.

*1525—திரு. வே. தம்புசாமி:

மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:

(அ) நாகப்பட்டினம் வட்டம், நாகப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள எட்டுக்குடி ஊராட்சிக்கு வரும் குடிநீர்க் குழாய் பழுதடைந்து குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா?

(ஆ) ஆம் எனில், சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு திரு. அழகு திருநாவுக்கரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) நாகப்பட்டினம் காயிதேமில்லத் மாவட்டம், நாகப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த எட்டுகுடி ஊராட்சிக்கு வரும் குடிநீர் குழாய் தற்போது நல்ல நிலையில் தடையின்றி குடிநீர் வழங்கி வருகிறது.

(ஆ) இக்கேள்விக்கு இடமில்லை.

திரு. வே. தம்புசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கேயிருந்து நீரேற்றக்கூடிய அந்தக் குழாய் ஆழ்குழாயாக அமைந்திருக்கிற காரணத்தால் பூமிக்கு அடியில் இருக்கிற பாகங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, காலத்தில் சீர் செய்யப்படாமல் குடிதண்ணீர் விநியோகம் பல மாதங்களாக நடைபெறாமல் தடைபடுகிறது. ஆகவே, அந்த ஆழ்குழாய் கிணறுகள் என்பதை மாற்றி கேணியாக போட்டு அதன் மூலம் நீரேற்றுவதற்கு அரசிடம் திட்டம் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அழகு திருநாவுக்கரசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுபற்றி அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS